




**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1995 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க,
வருமானவரி மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம்**

(1995, ஜூலை மாதம் 25 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசின் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1995, ஜூலை மாதம் 28 ஆம் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு 7, அரசாங்க வெளியிட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விலை : சதம் 80

தபாற் செலவு : ரூபா 2.00

1985 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க வருமானவரி மீதான மிகைவரி
(திருத்தச்) சட்டம்

[1995, ஜூலை மாதம் 25 ஆம் திகதியன்று அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ. 7/95

1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வருமான வரி மீதான மிகைவரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுது:—

1. இச்சட்டம் 1995 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, வருமானவரி
மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படும்.

சுருக்கப்பெயர்

2. (இதனைத் துன்பிள்ளர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பிட்டு
செய்யப்படும் 1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வருமானவரி
மீதான மிகைவரிச் சட்டத்திற்கான விரிவுப்பெயர் "முறையே 1989 ஏப்
ரில் 1 ஆம் திகதியன்றும் 1990 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும் 1991 ஏப்ரில்
1 ஆம் திகதியன்றும் 1992 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும் 1993 ஏப்ரில்
1 ஆம் திகதியன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்கான"
என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "முறையே
1989 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும் 1990 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும்
1991 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும் 1992 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும்
1993 ஏப்ரில் 1 ஆம் திகதியன்றும் அத்துடன் 1995 ஏப்ரில் 1 ஆம் திகதி
யன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்கான" என்னும்
சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படு
கின்றது.

1989 ஆம்
ஆண்டின்
7 ஆம் இலக்
கச் சட்டத்
தின் விரிவுப்
பெயரைத்
திருத்தாகல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவு, "ஆனால் 1995 மார்ச்
31 ஆம் திகதிக்குப் பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும் சொற்களுக்
கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "ஆனால் 1996 மார்ச் 31 ஆம் திகதிக்குப்
பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும் சொற்களையும் இலக்கங்களையு
ம் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 2 ஆம்
பிரிவைத்
திருத்தாகல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது:—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 3ஆம்
பிரிவைத்

(1) அப்பிரிவின் (V) என்னும் பந்தியில் "1993 ஏப்ரில் 1 ஆம்
திகதியன்று அல்லது அதற்கு முன்னரும், அத்துடன்" என்னும்
சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக "1993 ஏப்ரில்
1 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரும்" என்னும்
சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்;

(2) அப்பிரிவின் (vi) ஆம் பந்தியில் "1994 நவம்பர் 15 ஆம் திகதி
யன்று அல்லது அதற்கு முன்னரும்," என்னும் சொற்களுக்கும்
இலக்கங்களுக்கும் பதிலாக, "1994 நவம்பர் 15 ஆம் திகதியன்று
அல்லது அதற்கு முன்னரும், அத்துடன்" என்னும் சொற்களையு
ம் இலக்கங்களையும் இடுவதன் மூலம்; அத்துடன்

(3) அப்பிரிவின் (vi) ஆம் பந்தியை உடனடித்த பின்வரும் பந்தி
யைச் சேர்ப்பதன் மூலம்:—

(vii) 1995 ஏப்ரில் 1 ஆம் திகதியன்று தொடங்கின்ற இயை
பான ஆண்டுக்கு அவரால் செலுத்தப்படற்காலதான
மிகைவரித் தொகையின் —

(அ) ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத தொகையை
1995 ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று அல்லது
அதற்கு முன்னரும்; அத்துடன்

(ஆ) மிகுதியை 1995 நவம்பர் 15 ஆம் திகதியன்று
அல்லது அதற்கு முன்னரும்;".

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 4 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (2) என்னும் பந்தியில் "ஊதியத்திலிருந்து ஏழரை
சதவீதத்தையும்;" அத்துடன் என்னும் சொற்களுக்குப் பதி
லாக "ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்;" என்னும்
சொற்களை இடுவதன் மூலமும்;

(2) அப்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில் "கொடுபடற்பாலதான
ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும்" என்னும் சொற்
களுக்குப் பதிலாக, "கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து
ஏழரைச் சதவீதத்தையும்; அத்துடன்", என்னும் சொற்களை
இடுவதன் மூலமும்;

(3) அப்பிரிவின் (ஊ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும்
பந்தியை இடுவதன் மூலமும்:—

"(எ) 1995 ஏப்ரல் 1ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான
ஆண்டுக்கு —

அவ்வுழியரின் ஊதியத்திலிருந்து அவ்வாண்டிற்குக் கழிக்கப்
படற்பாலதான மொத்த வருமான வரியிலிருந்து

(i) அத்தகைய ஊதியருக்கு 1995 மூலை மாதம் நிற்குக்
கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து 7½ சத
வீதத்தையும்; அத்துடன்

(ii) அத்தகைய ஊதியருக்கு 1995 ஒக்டோபர் மாதத்
திற்குக் கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து
7½ சதவீதத்தையும்;".

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 5 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம்
உட்பிரிவில் அவ்வுட்பிரிவிற்கான காப்பு வாசகத்தின் (ii) ஆம் பந்தியை
நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன்மூலம்
இத்தால் திருத்தப்படுகின்றது:—

"(ii) இச்சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டொன்றுக்கு மிகைவரி
செலுத்துவதற்கு ஆளாகின்றவரான எவரேனும் ஆள் —

(அ) 1989 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற
இயைபான ஆண்டிற்கு உண்ணாட்டாரிறைச் சட்டத்தின்
கீழ் 1989 ஏப்ரல் 4 ஆம் திகதியன்று தொடங்கும் வரி
மதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான
வருமானவரியின் —

(i) 7½ சதவீதத்துக்குக் குறையாத தொகையையும்
1989 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று அல்லது
அதற்கு முன்னரும்; அத்துடன்

1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரி 3.
(திருத்தச்) சட்டம்.

(ii) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையையும்
1989 நவம்பர் 15 ஆம் திகதியன்று அல்லது
அதற்கு முன்னரும்;

(ஆ) 1990 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற
இயைபான ஆண்டிற்கு --

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1989 ஏப்ரல் 1 ஆம்
திகதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால்
செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் --

(i) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990
ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்ன
ரும்;

(ii) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990
நவம்பர் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு
முன்னரும்;

(இ) 1991 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்கும் இயைபான
ஆண்டிற்கு --

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1990 ஏப்ரல் 1 ஆம்
திகதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால்
செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் --

(i) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991
ஆகஸ்ட் 15 திகதியன்று அல்லது அதற்கு முன்ன
ரும்;

(ii) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991
நவம்பர் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்ன
ரும்;

(ஈ) 1992 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான
ஆண்டிற்கு --

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1991 ஏப்ரல் 1 ஆம்
திகதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால்
செலுத்தப்படற்பாலதான வருமானவரியின்

(i) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 ஏப்
ரில் 1 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரும்;

(ii) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992
நவம்பர் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்ன
ரும்;

(உ) 1993 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான
ஆண்டிற்கு --

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1992 ஏப்ரல் 1 ஆம்
திகதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால்
செலுத்தப்படற்பாலதான வருமானவரியின் --

(i) 7½ சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1993
ஆகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரும்;

(ii) 7½ சதவீதத்திற்குக் குறைபாத தொகையை 1993 நவம்பர் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரும்;

(iii) 1994 ஏப்ரலில் 1ஆம் திகதியன்று தொடங்கும் இயைபான ஆண்டிற்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1993 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின் —

(i) 7½ சதவீதத்திற்குக் குறைபாத தொகையை 1994 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரும்;

(ii) 7½ சதவீதத்திற்குக் குறைபாத தொகையை 1994 நவம்பர் 15ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரும்;

(எ) 1995 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு —

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1994 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின் —

(i) 7½ சதவீதத்திற்குக் குறைபாத தொகையை 1995 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரும்;

(ii) 7½ சதவீதத்திற்குக் குறைபாத தொகையை 1994 நவம்பர் 15ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னரும்.

அத்தகைய மிகைவரியாகச் செலுத்துமிடத்து, அத்தகைய ஆன், அந்த இயைபான ஆண்டிற்கு அவரால் செலுத்தப்பட்ட தொகையையேட அவரால் செலுத்தப்படற்பாலதான மிகைவரியின் விஞ்சுதொகையை 1989 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1990 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ;

1990 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1991 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ;

1991 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1992 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ;

1992 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1993 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ;

1993 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1994 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ;

1994 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1995 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் ; அத்துடன்

1995 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க வருமானவரி மீதான மிகைவரி 5
(திருத்தச்) சட்டம்

1995 ஏப்ரல் 1 ஆம் திகதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1996 நவம்பர் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்தினால் அத்தகைய ஆள், 3ஆம் பிரிவின் கீழ் எந்தக் கொடுப்பனவுகளைச் செய்யுமாறு அவர் தேவைப் படுத்தப்படுகின்றாரோ அந்தக் கொடுப்பனவுகள் தொடர்பில் ஏதேனும் தண்டத்திற்கு ஆளானவராதல் ஆகாது.”.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8ஆம் பிரிவு, “வருமானவரி” என்பதன் வரையிலக்கணத்தின் (1)ஆம் பந்தியின் (ஆ) என்னும் உட்பந்தியை நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாக பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 8ஆம் பிரிவைத் திருத்தல்.

“(ஆ) முறையே 1993 ஏப்ரல் 1 ஆம் திகதியும் 1994 ஏப்ரல் 1 ஆம் திகதியும் அத்துடன் 1995 ஏப்ரல் 1ஆம் திகதியும் தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழ் அக்கம்பனியால் அந்த இயைபான ஆண்டிற்காக அச்சட்டத்தின் —

(i) பிரிவு 33 என்பதன் (1)ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்கீழ் அவ்வாண்டிற்கு அக்கம்பனியால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வருமான வரியினதும்; அத்துடன்

(ii) பிரிவு 82 என்பதன் அல்லது பிரிவு 83 என்பதன்கீழ் அவ்வாண்டிற்கு அளிக்கப்பட்ட ஏதேனும் நிவாரணத்தினதும் அத்துடன் 85ஆ என்னும் பிரிவின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் கழிப்பனவினதும் கூட்டுமொத்தத் தொகையை டிரிவிருந்து கழித்தபின்னர்

செலுத்தப்படற்பாலதான வருமானவரி என்று பொருள்படும்.”.

8. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையில் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்கல் வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நிற்கல்.

பாராளுமன்றத்தின் சட்டரூபங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த
சத்தா (உளநாட்டு) ரூபா 1387; (வெளிநாடு) ரூபா 1849; ஒவ்வொன்றும் திசெம்பர் மாதம்
15-ஆம் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியி
டலகம், 255, பொளத்தாலை மாவத்தை, கொழும்பு 7 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட
வேண்டும்.